

தேசியச் செய்திகள்

ஆட்சிப்பணியாளர்களின் ஓய்வூதிய விதிகள் திருத்தம் - மத்திய அரசு

- ❖ பணியாளர், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் ஆனது 1972 ஆம் ஆண்டு மத்திய ஆட்சிப்பணி (ஓய்வூதியம்) விதிகள் திருத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
- ❖ பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் ஓய்வு பெற்ற எந்தவொரு அதிகாரியும் அவர்களின் அனுபவங்கள் பற்றியும் அந்த நிறுவனங்களில் அவர்கள் பெற்ற நிபுணத்துவம் உள்ளிட்ட தகவல்களையும் அந்த நிறுவனத்தின் தலைவருடைய அனுமதியின்றி வெளியிடக் கூடாது என புதிதாக திருத்தப்பட்ட ஆட்சிப்பணி ஓய்வூதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.
- ❖ இந்த விதிகளை கடைப்பிடிக்கத் தவறினால் அவர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம் அல்லது முழுவதும் திரும்பப் பெறப்படலாம்.

குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான குழு

- ❖ மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகமானது குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கும் குறைந்தபட்ச ஊதியத்திற்கான தேசிய அளவிலான ஒரு வரம்பினை நிர்ணயிப்பதற்கும் வேண்டி ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
- ❖ மூன்று ஆண்டு காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இக்குழுவிற்குப் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் அஜித் மிஷ்ரா அவர்கள் தலைமை தாங்குவார்.
- ❖ இந்த முடிவானது மத்திய அரசின் 2019 ஆம் ஆண்டு ஊதிய விதிகளை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகும்.
- ❖ 2019 ஆம் ஆண்டு ஊதிய விதிகளானது சட்டரீதியிலான தேசிய ஊதிய வரம்பினை கட்டாயமாக்குகிறது.

E-100 எத்தனால் திட்டம்

- ❖ பிரதமர் மோடி அவர்கள் E-100 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- ❖ இந்தியாவில் எத்தனால் உற்பத்தி மற்றும் வழங்கீடு போன்றவற்றிற்கான ஒரு பிணையத்தை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
- ❖ மேலும் இந்தியாவில் எத்தனால் கலவை திட்டத்திற்கான செயல்திட்டம் மீதான நிபுணர் குழுவின் அறிக்கையினையும் (2020-2025) பிரதமர் வெளியிட்டார்.
- ❖ இது உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துருவான "சிறப்பான சுற்றுச்சூழலுக்காக வேண்டி உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்" என்பதற்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளது.


குறிப்பு

- ❖ மேலும் பூனாவின் மூன்று இடங்களில் எத்தனால் வழங்கீட்டு மையங்களை அமைப்பதற்காக E-100 எனும் முதன்மைத் திட்டத்தினையும் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

- ❖ 2025 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதற்கான ஒரு இலக்கினை அரசு மாற்றியமைத்துள்ளது.
- ❖ இதற்கு முன்பாக இந்த இலக்கை அடைவதற்கான கால நிர்ணயமானது 2030 ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

யூன்டேப் திட்டம்

- ❖ லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் மாணாக்கர்களிடையே டிஜிட்டல் அல்லது இணைய வழி மூலமான கற்றலை ஊக்குவிப்பதற்காக Yountab (யூன்டேப் திட்டம்) எனும் திட்டத்தை லடாக்கின் துணைநிலை ஆளுநர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- ❖ இது பள்ளிக் கல்வித் துறையின் ஒரு முன்னெடுப்பாகும்.
- ❖ இத்திட்டத்தின் கீழ் முன்பே பதிவேற்றப்பட்ட ஆன்லைன் (இணையதள) மற்றும் ஆஃப்லைன் (அணைவரி) உள்ளடக்கங்களுடன் கூடிய 12,300 வரைபட்டிகைகள் (tablets) மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்.
- ❖ இதில் பாடப்புத்தகங்கள், காணொலி வாயிலான பாடங்கள் மற்றும் இணையதள வகுப்புச் செயலிகள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.
- ❖ இது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களான 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும்.




செயல்திறன் தரக் குறியீடு

HOW THE REGION FARED						
The states and UTs were scored on 70 parameters under five main heads						
State (Rank)	Learning outcomes, quality (180)	Access (80)	Infra and facilities (150)	Equity (230)	Governance processes (360)	Total (1000)
Punjab (1)	126	79	150	228	346	929
Delhi (6)	124	77	149	224	324	898
Haryana (11)	134	75	131	217	305	862
HP (13)	140	77	131	220	271	839
J&K (26)	132	55	114	208	254	763

- ❖ கல்வி அமைச்சகமானது 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
- ❖ இது பள்ளிக் கல்வி தொடர்பான 70 குறிகாட்டிகள் ரீதியாக அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை தரநிலைப்படுத்தும் ஒரு செயல்முறையாகும்.
- ❖ இது 2017-18 ஆம் ஆண்டினை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2019 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

முக்கியத் தகவல்கள்

- ❖ பஞ்சாப், சண்டிகர், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் மற்றும் கேரளா ஆகியவை 2019-20 ஆம் ஆண்டு குறியீட்டில் A++ எனும் உயர்தரப் பிரிவில் இடம் பெற்றுள்ளன.
- ❖ டெல்லி, குஜராத், ஹரியானா, இராஜஸ்தான், புதுச்சேரி, தாத்ரா & நகர் ஹவேலி ஆகியவை A+ எனும் பிரிவில் இடம்பெற்றுள்ளன.
- ❖ பஞ்சாப் மாநிலமானது ஆளுகை மற்றும் மேலாண்மை ரீதியாக அதிக மதிப்புகளைப் பெற்றுள்ளது.
- ❖ பீகார் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற அடிப்படையில் குறைவான மதிப்பினையே பெற்றுள்ளன.



ரைமோனா காப்புக் காடு


- ❖ கோக்ரஜ்ஹர் மாவட்டத்திலுள்ள ரைமோனா காப்புக் காடானது அசாமின் வெது தேசியப் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
- ❖ இந்தக் காடானது பூடான் நாட்டின் எல்லையினூடே அமைந்த போடோலாந்து என்ற ஒரு பிராந்தியப் பகுதியின் எல்லைக்கு உட்பட்டதாகும்.
- ❖ அசாமில் ஏற்கனவே ஐந்து தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவையாவன
 - காசிரங்கா தேசியப் பூங்கா,
 - மனாஸ் தேசியப் பூங்கா,
 - நமேரி தேசியப் பூங்கா,
 - ஓராங் தேசியப் பூங்கா மற்றும்
 - திப்ரூ சைக்கோவா தேசியப் பூங்கா



சர்வதேசச் செய்திகள்

I - familia

- ❖ இது காணாமல் போன நபர்களைக் கண்டறிவதற்கான ஓர் உலகளாவியத் தரவுத் தளமாகும்.
- ❖ இது பன்னாட்டுக் காவலகத்தினால் (Interpol) தொடங்கப்பட்டுள்ளது.
- ❖ இது குடும்ப உறுப்பினர்களின் மரபணுவைக் கொண்டு காணாமல் போன நபர்களைக் கண்டறிய உதவுகிறது.
- ❖ மேலும், உறுப்பினர் நாடுகளில் உள்ள தீர்க்கப்படாத குற்றவியல் வழக்குகளை (Cold cases) தீர்க்கவும் வேண்டி இது காவலர்களுக்கு உதவும்.



துல்சா படுகொலை

- ❖ 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற துல்சா என்ற படுகொலையைப் பதவியிலிருக்கும் போது அதிகாரப் பூர்வமாக ஒப்புக் கொண்ட முதல் அமெரிக்கத் தலைவர் அதிபர்


ஜோ பைடன் ஆவார்.

- ❖ இது அமெரிக்காவின் நவீனகால வரலாற்றில் நிகழ்ந்த இனவெறி சார்ந்த மோசமான சம்பவங்களில் ஒன்றாகும்.
- ❖ துல்சா நகரமானது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான ஓர் அதிகாரப்பூர்வமற்றப் புகலிடமாக திகழும் நகரமாக அறியப்படுகிறது.
- ❖ இது அமெரிக்காவின் 'Black Wall Street' (கறுப்பு தடுப்புத் தெரு) எனவும் அழைக்கப்படுகிறது.

பொருளாதாரச் செய்திகள்

உலக ஆற்றல் முதலீட்டு அறிக்கை 2021

- ❖ சர்வதேச எரிசக்தி முகமையானது 2021 ஆம் ஆண்டிற்கான உலக ஆற்றல் முதலீட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
- ❖ உலகளாவிய ஆற்றல் முதலீடானது இந்த ஆண்டு முதல் மீண்டும் எழுச்சி பெற்று ஆண்டுக்கு 10% என்ற அளவிற்கு அதிகரித்து 1.9 டிரில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
- ❖ பெரும்பாலான முதலீடுகள் வழக்கமான புதைபடிம எரிபொருள் உற்பத்தித் துறையிலிருந்து மடை மாற்றப் பட்டு ஆற்றல் மற்றும் உற்பத்திப் பயன்பாடு போன்ற துறைகளில் மேற்கொள்ளப்படும்.
- ❖ உலகளாவிய ஆற்றல் தேவையானது 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட குறைவினை ஈடுகட்டும் வகையில் 2021 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 4.6% எனும் வீதத்தில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
- ❖ புதைபடிம எரிபொருள்களின் விலையானது ஒரு தடைக் கல்லாக நிலவினாலும் ஆற்றல் செய்திறன் துறையானது அதன் முதலீட்டில் 10% உயர்வினைக் காணும்.



மாநிலச் செய்திகள்

பொருளாதார அறிவுத் திட்டம் - கேரளா

- ❖ கேரளாவில் ஒரே திட்டத்தின் கீழ் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை அதிகரிக்கவும் அறிவு சார்ந்த தொழிலாளர்களுக்கு உதவி வழங்கவும் வேண்டி இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
- ❖ கேரள மேம்பாட்டு மற்றும் புத்தாக்க உத்தி மன்றமானது இத்திட்டத்திற்குத் தலைமை

தாங்குகிறது.

- ❖ திட்டத்தின் அமலாக்கத்திற்காகவும் நிதிப் பயன்பாட்டு நோக்கங்களுக்காகவும் வேண்டி "அறிவுப் பொருளாதார நிதி" என்ற நிதியானது உருவாக்கப்படும்.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்

2021 ஆம் ஆண்டிற்கான நேச்சர் TTL புகைப்பட விருதுகள்

- ❖ கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவருக்கு 2021 ஆம் ஆண்டின் நேச்சர் TTL புகைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
- ❖ இது அவர் புகைப்படமெடுத்த, மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஓராங்குட்டான் என்ற ஒரு குரங்கின் புகைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
- ❖ "The World is Going Upside Down" என இந்தப் புகைப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.
- ❖ 8000 போட்டியாளர்களின் பட்டியலிலிருந்து விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ❖ நேச்சர் TTL என்பது உலகின் முன்னணி இணையதள இயற்கை சார்ந்த புகைப்பட மூலாதாரத் தளமாகும்.



முக்கிய தினங்கள்

BIMSTEC தினம் – ஜூன் 06


- ❖ 24வது BIMSTEC தினத்தை முன்னிட்டு பிரதமர் ஜூன் 06 அன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- ❖ பல்துறைத் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பானது (Bay of Bengal initiative Multi-Sector Technical and Economic Cooperation – BIMSTEC) ஒரு பிராந்தியப் பலதரப்பு அமைப்பாகும்.
- ❖ இது ஏழு தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.
- ❖ இவை இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூடான், இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகியவையாகும்.
- ❖ இந்தியாவின் தடுப்பூசி மைத்ரி முன்னெடுப்பின் கீழ், இந்திய நாடானது BIMSTEC

அமைப்பில் உறுப்பினராக உள்ள தமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பி உள்ளது.

- ❖ வங்காளதேசம், மியான்மர், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஐந்து BIMSTEC உறுப்பினர் நாடுகளுக்கு இந்த மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

BIMSTEC

WHAT YOU SHOULD KNOW



உலகப் பெருங்கடல் தினம் - ஜூன் 08

- ❖ நமது வாழ்வில் பெருங்கடல்கள் கொண்டுள்ள முக்கியத்துவம் பற்றியும் அதனைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- ❖ 2021 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினத்தின் கருத்துரு, "பெருங்கடல் : வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்கள்" (The Ocean: Life and Livelihoods) என்பதாகும்.
- ❖ 1992 ஆம் ஆண்டில் ரியோடி ஜெனீரிரியோவில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் உலகப் பெருங்கடல் தினம் எனும் ஒரு கருத்தை கனட நாட்டு அரசு முன்வைத்தது.



இதரச் செய்திகள்

2021 ஆம் ஆண்டு ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை - டைம்ஸ் உயர் கல்வி இதழ்

- ❖ பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், ரூபாரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், இந்தூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை ஆசியாவின் 10 முன்னணிப் பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
- ❖ பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது 37வது இடத்தில் உள்ளது.
- ❖ ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 55வது இடத்தில் உள்ளது.
- ❖ இந்தூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 78வது இடத்தில் உள்ளது.
- ❖ சீனாவின் சிங்க்வா (Tsinghua University) பல்கலைக்கழகமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
- ❖ அதில் இரண்டாவது இடத்தினையும் சீனாவிலுள்ள பீகிங் பல்கலைக்கழகமே (Peking University) பெற்றுள்ளது.

